


# Good Food Hygiene Tips


## (For Steamboat Meals)



**Wash your hands thoroughly before handling food or after visiting the washroom.**



**Pay attention to the appearance, smell or texture of the food items. If you suspect that they are turning bad or spoiled, inform the operator immediately and do not consume it.**




**Use separate utensils to handle raw and cooked food.**




**As different foods require different cooking times, cook food thoroughly in batches before consumption.**

# 良好食物卫生贴士


## (火锅餐)



在处理食物前或如厕后，  
应把手彻底洗干净。



注意食物的外观、味道和质地。  
如果怀疑食物变质，请不要食用，  
并马上通知经营者。



生食与熟食应以不同的器具来处理。




不同类别的食物需要不同的煮煮时间。  
在食用火锅餐时，应把食物依种类分批，彻底煮熟。


# Tip-Tip Kebersihan Makanan yang Baik (Untuk Hidangan Stimbot)



**Cuci tangan anda dengan teliti sebelum menyentuh makanan atau selepas ke tandas.**



**Beri perhatian kepada rupa, bau atau tekstur bahan makanan. Jika anda mengesyaki yang makanan tersebut tidak segar atau basi, maklumkan kepada pengurus restoran dengan segera dan jangan makan makanan tersebut.**



**Gunakan penyepit dan perkakas yang berasingan untuk mengendali makanan mentah dan makanan yang sudah dimasak.**



**Makanan yang berbeza mengambil masa yang berlainan untuk dimasak. Masaklah makanan betul-betul sebelum dimakan.**



# சிறந்த உணவு சுகாதாரத்திற்கான உதவிக்குறிப்புகள்


(நீராவி பானைகளில் சமைக்கப்படும் உணவுகளுக்கானவை)



உணவை கையாளுவதற்கு முன் அல்லது  
கழிவறைக்குச் சென்று வந்த பின்  
உங்களுடைய கைகளை நன்றாக கழுவுங்கள்.



உணவு வகைகளின் தோற்றத்தில், வாசனையில்  
அல்லது அதன் தரத்தில் கவனம்  
செலுத்துங்கள். அவை கெடும் நிலையில் இருந்தாலோ  
அல்லது கெட்டுவிட்டதாக  
நீங்கள் சந்தேகித்தாலோ, அதுபற்றி உடனடியாக  
உரிமையாளரிடம் தகவல்  
தெரிவிக்கவும். அந்த உணவை உண்ணாதீர்கள்.



பச்சையான மற்றும் சமைத்த உணவை கையாளுவதற்கு  
தனித்தனி இடுக்கிகள்  
மற்றும் பாத்திரங்களைப் பயன்படுத்தவும்.



ஒவ்வொரு உணவுகளுக்கும் ஒவ்வொரு விதமான  
சமைக்கும் நேரங்கள் தேவைப்படுவதால்,  
உணவை வகைப்பிரித்து  
முழுமையாக சமைத்து உண்ணுங்கள்.